

As n õø» '' £ÀPø» UPÇP®



öuõø» y µU PÀÂ C- UPP®  
346&முதுநிலை வணிக{ °ÁõP®

### இரண்டாம்பருவம்

PÀÂ - õs k (2021&2022)

C- ÀÈÕuõÒ uø» '' |PÒ

இக்கையேட்டில் இயல்பறி தாள்க்குரிய தலைப்புகள் உள்ளன. | ÇXதாள்க்குக்கும் உரிய C- ÀÈÕuõÒPøÍ öPøk UP'' Emk ÒÍ A ÒÄøµ'' Ei °õn Á°PÒGÈ u÷Ás k®.

\மர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் :15.05.2022

Pø» uõ°uUPmhn ® 1 .300/& ö\¾zv \மர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 31.05.2022

SÖ'' |

1. 31.05.2022US'' ஈÓSA Ý '' E'' öEÖ® C- ÀÈÕuõÒ °v'' ¥k ö\'''' Eh°õmhõx.
2. இயல்பறிதாள்க்கள் மாணவரின்&øPö- È zvÀAø°- ÷Ás k®. umha\_a ö\'''' EmhuõP÷Áõ, Aa] h'' öEØÕuõP÷Áõ, |øP'' Eh |PÀ GK UP'' EmhuõP÷ÁõC, zuÀT hõx.
3. இயல்பறிதாள்க்கள் முழுநீளவள்ளைத்தாளரின் ஒரு பக்கத்தில் மட்டும்க் எழுதப் பெற்றிருக்க ÷Ás k®.
4. இயல்பறிதாள்க்கள் (ஒவ்வொரு பக்கத்தரின் மேல்புறத்துவலதுபக்க மூலையில் ÷\°øPGs SÖUP'' öEÖÁxhß) Eø° Ý ÒøÁUP'' öEØÖ, C- US|°, öuõø» y µU PÀÂ C- UPP®, As n õø» '' £ÀPø» UPÇP®, As n õø» |P° & 608 002 GBÖ முகவரிக்குப் பதிவு அஞ\¼ÀA Ý '' E'' öEÖ ÷Ás k®.
5. ÷\ர்க்கைஎண், எந்தத்தாள்க்குரியது, என்னதலைப்பு முதலரியன முறையாகக் SÖ'' ஈh'' öEÖõuC- ÀÈÕuõÒPÒPÁÚzvøSøPøÒÍ '' Eh°õmhõ.
6. மாணவர்கள்இயல்பறிதாள்க்களை அனுப்பும் போதுஅனைத்துதாள்க்குக்கும் உரிய C- ÀÈÕuõÒPøÍ A Ý '' |°õÖ ÷Pmk UøPøÒÍ '' Ek QØø°PÒ. ESv (Partial) C- ÀÈÕuõÒPÒ °v'' öEs öEÖÁuøSGk zxUøPøÒÍ '' Eh°õmhõx.

JÆöÁõ, uõÐ US® öPøk UP'' Emk ÒÍ ஐந்துÁ ÚøUPÐ US(J, - ÷PÒÁ US

(4) |øßS £UP[ PÐ US)ª Pø°ÀÁ øh-Í UP ÷Ás k®. JÆöÁõ, C- ÀÈÕuõÐ ® 25°v'' öEs PÒøPøS hx BS®.

முனைவர்.Cµð.] [ Pøµ÷ÁÁ  
C- US|°

### 346T1210 - செயல்பாட்டுமேலாண்மை

1. செயல்பாட்டுமேலாண்மையின் நோக்கங்கள் பற்றிஎழுதுக?
2. விநியோகசங்கிலிநிர்வாகத்தில் உள்ளசெயல் முறையைப் பற்றிவிவாதிக்கவும்.ஊ.
3. உற்பத்திமுறைகளின் வகைகள் பற்றிஎழுதுக?
4. உற்பத்திதிட்டமிடுதலின் நோக்கம் பற்றிஎழுதுக?
5. மதிப்புப் பகுப்பாய்வின் பல்வேறுநிலைகள் பற்றிஎழுதுக?

---

### 346T1220 –திட்டமேலாண்மைமற்றும் தொழில்முனைவு

1. திட்டமேலாண்மைஎன்றால் என்ன ? அதன் நோக்கங்களைவிவரி?
2. இடர்மதிப்பீடுஎன்றால் என்ன?
3. பட்ஜெட்டைவரையறுத்தல் குறித்துவிவரிவாககுறிப்பிடுக.
4. தொழில் முனைவோரின் குணாதிசியங்களைவிவரி.
5. பொருளாதாரமேம்பாடுஎன்றால் என்ன?

---

### 346T1230 - உத்திநிர்வாகம்

1. உத்திதிட்டமிடுதலுக்கும் செயல்பாட்டுதிட்டமிடுதலுக்கும் உள்ளவேறுபாடுகளைவிளக்குக.
2. நிறுமஉத்திகள் எவ்வாறுநிறுமவளர்ச்சிக்குஉதவும் என்பதைவிவரி
3. கலப்புஉத்திகள் எவ்வாறுவாணிபத்திற்குஉதவுகிறதுஎன்றுவிளக்குக.
4. ஒருநிறுவனத்தின் வெற்றிக்கு இயக்கம் முக்கியகாரணிஎன்பதைஎடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
5. நிறுவன வளம் திட்டமிடலின் உள்ளடக்கம் பற்றிஎழுதுக

---

### 346T1240 -ஆராய்ச்சிவழிமுறைகள் மற்றும் புள்ளியியல்

1. சந்தைப்படுத்தல் (அல்லது) மனிதவளங்கள் (அல்லது) நிதி (அல்லது) தகவல் அமைப்புகள் (அல்லது) உற்பத்திமற்றும் பொருட்கள் மேலாண்மைஆகியவற்றின் வணிகநடைமுறைகளைநிர்வகிப்பதில் உள்ளஆராய்ச்சிக்கல்கள் செயல்களின் படிப்புகளுக்குபதிலளிக்கும் வகையில் அதன் விளைவு (சார்புமாறி) மாறுபடும். உங்கள் சிறப்புப் படிப்புப் பகுதியில் முடிவுக்கானசமன்பாடுமற்றும் அதன் சாத்தியமானபடிப்புகளின் எண்ணிக்கையைஎழுதுங்கள்.
2. நீங்கள் விரும்பும் நிறுவனத்திற்கு 7-படி(7 steps) ஆராய்ச்சிசெயல்முறையைப் பயன்படுத்திஒருஆராய்ச்சிமுன்மொழிவைஉருவாக்கவும்.
3. தரவுசேகரிப்பின் பல்வேறுமாற்றுமுறைகளைஒப்பிட்டுப் பார்க்கவும்.
4. கருதுகோளைச் சோதிப்பதற்கும் மேலும் பகுப்பாய்விற்கும் பயன்படுத்தப்படும் அளவுருசோதனைகள் மற்றும் அளவுருஅல்லாதசோதனைகளைவேறுபடுத்துங்கள்.
5. அட்டவணைகள் மற்றும் வரைபடங்களில் சிறப்புகவனம் செலுத்தியுய்வுஅறிக்கையின் கட்டமைப்பைத் தயாரிக்கவும்.

---

### 346T1250 –வாணிபசட்ட சூழல்

1. செல்தகுஒப்பந்தம் என்றால் என்ன? அதன் அடிப்படை கூறுகளைவிவரி.
  2. முனைவிற்கானசட்டரீதியானகோட்பாடுகள் யாவை? அவற்றைவிளக்குக.
  3. “வணிகத்தைதடைசெய்யும் ஓர் உடன்படிக்கைசெல்லாது” இவற்றிற்கான விதிவிலக்குகளைவிளக்குக.
  4. ஒப்பந்தவிடுப்பு வழிகள் யாவை? அவற்றைவரைபடத்துடன் விளக்குக.
  5. மாற்றுமுறைஆவணங்கள் என்றால் என்ன? அவற்றைஎடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
-

